

உடனடி வெளியீட்டுக்காக

**பிப்ரவரி 28 ஆம் தேதி துவங்கி, மூத்தகுடிமக்களுக்காக, ப்ராம்ப்ட்டன்
பேருந்துகளில் கட்டணமில்லா இலவச சேவையை நகர நிர்வாகம்
வழங்கவிருக்கிறது**

ப்ராம்ப்ட்டன், ON (பிப்ரவரி 14, 2022) – பிப்ரவரி 28 ஆம் தேதி துவங்கி, ப்ராம்ப்ட்டன் நகரில் வசிக்கின்ற மூத்த குடிமக்கள், ப்ராம்ப்ட்டன் மூத்தகுடிமக்களுக்கான அடையாள அட்டை மற்றும் வருடாந்திர இலவச வசதியை உள்ளடக்கிய ஒரு ப்ரெஸ்ட்டோ (PRESTO) அட்டையைக் காண்பித்து, ப்ராம்ப்ட்டன் நகரப் பேருந்துகளில் மூத்தகுடிமக்கள் இலவச பயணம் மேற்கொள்ளலாம்.

2020 ஆண்டு பட்ஜெட்டில் ஒப்புதல் வழங்கப்பட்டபடி, ப்ராம்ப்ட்டன் நகரில் வசிக்கின்ற மூத்தகுடிமக்கள் கட்டணம் ஏதும் செலுத்தாமலேயே, ப்ராம்ப்ட்டன் பேருந்து சேவைகளை பெற, இந்த இலவச வருடாந்திர கடவு அட்டை உதவுகிறது.

ப்ராம்ப்ட்டன் பேருந்து சேவை நிறுவனமானது, இனிமேற்கொண்டு \$15 மதிப்பிலான நகரில் வசிக்கின்ற மூத்தகுடிமக்களுக்கான மாதாந்திர கடவு அட்டையை வழங்காது; மேலும் நகரில் வசிக்கின்ற மூத்த குடிமக்களுக்கான ரொக்கம் செலுத்துவதன் பேரிலான \$1 சீட்டினையும் வழங்காது. ப்ராம்ப்ட்டன் நகரில் **வசிக்காத** மூத்தகுடிமக்கள் தொடர்ந்து தங்கள் ப்ரெஸ்ட்டோ (PRESTO) அட்டையை உபயோகிக்கலாம் மற்றும் முன்கூட்டியே பணம் சேமிக்கப்பட்டுள்ள ஈ-பர்ஸ் லிருந்து \$1.60 கட்டணம் செலுத்தி பயணிக்கலாம்.

ப்ராம்ப்ட்டன் பேருந்து சேவை நிறுவனமானது கட்டுபடியாகும் வகையிலானதும் நிலைத்து நிற்கவல்லதுமான பயணியர் போக்குவரத்து வசதியைக் கொடுக்க அர்ப்பணிப்பு கொண்டுள்ளது. நகரில் வசிக்கின்ற மூத்த குடிமக்களுக்கான இந்த இலவச ப்ராம்ப்ட்டன் பேருந்து சேவை கடவு அட்டையானது நகரசபையின் ஆயுட்கால முன்னுரிமை கொண்ட விஷயங்களின் பேரில் அமைத்துக் கொடுக்கப்பட்டதுடன், இது நகரில் வசிக்கின்ற மூத்தகுடிமக்கள் பேருந்து சேவையை எளிதில் அணுகுவதை மேம்படுத்துகிறது.

இந்த இலவச கடவு அட்டையானது செப்டம்பர் 19 இல் அறிமுகம் செய்யப்பட்ட \$15 மதிப்பிலான, நகரில் வசிக்கின்ற மூத்தகுடிமக்களுக்கான, மாதாந்திர கடவு அட்டை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து வருகிறது; இதனால் ப்ராம்ப்ட்டன் மூத்தகுடிமக்களுக்கான அடையாள அட்டை பெறுகின்ற மூத்த குடிமக்களின் எண்ணிக்கை அதிகமாகியது.

தகுதி உள்ளதா எனப் பார்ப்பதற்கும் உங்களுக்கான அட்டைகளைப்

பெறுவதற்கும் www.bramptontransit.com க்கு வருகை தரவும் அல்லது அழைக்கவும்: 905.874.5120.

அறிஞர் கூற்றுக்கள்

“பிப்ரவரி 28, 2022 அன்று ப்ராம்பட்டனின் மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்குதலை ஆரம்பித்து வைப்பதில் பெருமிதம் கொள்கிறோம். எங்கள் மூத்த குடிமக்களுக்கு, கட்டுப்படியாகும் விலையிலான போக்குவரத்து வசதி கொடுப்பதற்கான அக்கறை செலுத்துவதில் இது ஒரு மைல்கல் ஆகும்; மேலும் எங்கள் 2040 ஆண்டிற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக, எங்கள் ப்ராம்பட்டன் பேருந்து போக்குவரத்து நெட்வொர்க் மூலம் திறமையான, கட்டுப்படியாகும் செலவிலான மற்றும் நிலைத்து நிற்கவல்ல போக்குவரத்தை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.”

- *பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்பட்டன் நகரம்*

“2020 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் ஒரு பகுதியாக ப்ராம்பட்டனின் மூத்தகுடி மக்களுக்கு கட்டணமில்லா இலவச ப்ராம்பட்டன் பேருந்து வசதிக்கு ப்ராம்பட்டன் நகர சபை அங்கீகரித்துள்ளது; அந்தக் கடப்பாடு இந்த ஆண்டு நிஜமாகியுள்ளது. இந்த இலவச பயணச்சீட்டு மற்றும் இலவச கடவு அட்டையை உபயோகித்து சுறுசுறுப்பான வாழ்க்கையை அனுபவிக்குமாறு எங்கள் மூத்தகுடிமக்களை நான் ஊக்குவிக்கிறேன். எங்கள் சமூகத்தை கட்டியெழுப்பிய மூத்தகுடிமக்கள் பேருந்து போக்குவரத்தில் சுகம் பெறுவது மிகவும் பொருத்தமானது.”

- *பால் விசெண்ட், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5; தலைவர், பொதுப்பணி மற்றும் பொறியியல்துறை, ப்ராம்பட்டன் நகரம்*

“நகரத்தில் உருவாகும் கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வை 2050 ஆம் ஆண்டுக்குள் 80% அளவுக்கு குறைக்கும் பணியில் ப்ராம்பட்டன் நகர சபை ஈடுபட்டுள்ளது. ப்ராம்பட்டன் நகரில் வசிக்கின்ற மூத்தகுடிமக்களுக்கு இலவசக் கட்டணத்தை வழங்குவது என்பது, மலிவான மற்றும் நிலைத்து நிற்கவல்ல பேருந்து போக்குவரத்து சேவை வழங்கும் பணியில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும்; நமது நகரத்தில் அனைத்து வகையான போக்குவரத்தையும் சமநிலைப்படுத்துவதற்காகவே நாங்கள் பணியாற்றுகிறோம்.”

- *டக் வில்லான்ஸ், நகர கவுன்சிலர், வார்டுகள் 2 & 6; உறுப்பினர், சுற்றுச்சூழல் ஆலோசனைக் குழு; உறுப்பினர், CEERP சமுதாயப் பணிப்படை, ப்ராம்பட்டன் நகரம்*

“ப்ராம்பட்டன் பேருந்து சேவையானது, நகரம் எங்கிலுமாக, மக்களை திறம்பட கொண்டு செல்வதற்காக, எங்கள் போக்குவரத்து அமைப்பில் ஸ்திரமானதும் சீரானதுமான மேம்பாடுகள் செய்வதில் கவனம் செலுத்துகிறது. ப்ராம்பட்டன் பேருந்து சேவை அமைப்புக்கு இது ஒரு மகத்தான ஆண்டாகும், ஏனெனில் நாங்கள் ப்ராம்பட்டன் நகரில் வசிக்கின்ற மூத்தகுடிமக்களுக்கான இலவச சேவைகளைச் செயல்படுத்துகிறோம் மற்றும் எங்கள் சாலைகளில் மின்சார பேருந்துகளைத் தொடர்ந்து கொண்டுவரவிருக்கிறோம்.”

- அலெக்ஸ் மிலோயெவிக், பொது மேலாளர், ப்ராம்ப்ட்டன் பேருந்து சேவை

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகர பல கலாச்சார ஊடகம்

multiculturalmedia@brampton.ca